



தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை

பிரிவு : TNPSC Group I தேர்வு
பாடம் : இந்திய அரசியலமைப்பு
பகுதி : ஆட்சிமொழி

காப்புரிமை

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-1 முதல்நிலை மற்றும் முதன்மை தேர்வுகளுக்கான காணொலி காட்சி பதிவுகள், ஒலிப்பதிவு பாடக்குறிப்புகள், மாதிரி தேர்வு வினாத்தாள்கள் மற்றும் மென்பாடக்குறிப்புகள் ஆகியவை போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவ, மாணவிகளுக்கு உதவிடும் வகையில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையால் மென்பொருள் வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இம்மென்பாடக் குறிப்புகளுக்கான காப்புரிமை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையைச் சார்ந்தது என தெரிவிக்கப்படுகிறது.

எந்த ஒரு தனிநபரோ அல்லது தனியார் போட்டித் தேர்வு பயிற்சி மையமோ இம்மென்பாடக் குறிப்புகளை எந்த வகையிலும் மறுபிரதி எடுக்கவோ, மறு ஆக்கம் செய்திடவோ, விற்பனை செய்யும் முயற்சியிலோ ஈடுபடுதல் கூடாது. மீறினால் இந்திய காப்புரிமை சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட ஏதுவாகும் என தெரிவிக்கப்படுகிறது. இது முற்றிலும் போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்யும் மாணவர்களுக்கு வழங்கப்படும் கட்டணமில்லா சேவையாகும்.

ஆணையர்,

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை

ஆட்சிமொழி

அறிமுகம்

இந்திய அரசமைப்பின் பகுதி XVII, ஆட்சி மொழியைப் பற்றிக் கூறுகிறது. இதல் நான்கு அத்தியாயங்கள் உள்ளன. முதலாம் அத்தியாயம் யூனியனின் ஆட்சிமொழி பற்றியும், இரண்டாம் அத்தியாயம் வட்டார மொழிகள் பற்றியும், மூன்றாம் அத்தியாயம் உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதி மன்றங்களிலும் பயன்படுத்தும் மொழியைப் பற்றியும், நான்காம் அத்தியாயம் சிறப்புக் கட்டளைகள் பற்றியும் எடுத்துரைக்கின்றன.

(அ) யூனியனின் ஆட்சிமொழி

இந்தியாவின் ஆட்சி மொழி தேவநாகரி வடிவத்திலுள்ள இந்தி என்று உறுப்பு 343 உரைக்கிறது. யூனியனின் அலுவலகப் பயன்களுக்கான எண்கள், சர்வதேச வடிவத்திலுள்ள இந்திய எண்களாகும். இந்தியை ஆட்சி மொழியாக ஏற்றுக் கொள்வதற்குத் தெற்கு மாநிலங்களிலிருந்து கடும் எதிர்ப்பு இருந்தது. இது தங்களை இரண்டாம் நிலை குடிமக்களாக்கி விடும் என அவர்கள் அஞ்சினர். அரசமைப்புச் செயலுக்கு வருமுன் பயன்படுத்தப்பட்டு வந்த ஆங்கிலம் அரசமைப்பு செயலுக்கு வந்த அடுத்த பதினைந்து ஆண்டுகளுக்கு யூனியனின் ஆட்சி மொழியாக ஆங்கிலம் தொடர்ந்து நீடிக்கும் என்பதாக உறுப்பு 343(2) கூறுகிறது. மேலும் இந்தப் பதினைந்து ஆண்டுகள் கழிந்த பின்னரும் கூட ஆங்கிலத்தை பயன்படுத்த நாடாளுமன்றம் சட்டமியற்றலாம் என உறுப்பு 343(3) உரைக்கிறது.

அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்டுப் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் ஓர் ஆணையத்தைக் குடியரசுத் தலைவர் நியமிக்கலாம். அவ்வாறு அமைக்கப்படும் ஆணையம் ஆட்சி மொழி பயன்களுக்காக இந்தியைப் பயன்படுத்துவதற்கு ஆங்கில மொழியின் பயன் மீது கட்டுப்பாடு விதிப்பதற்கு, போன்றவற்றைக் குறித்துப் பரிந்துரை அளிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து 1955ஆம் ஆண்டு 21 உறுப்பினர்கள் கொண்ட பி.ஜி.கொர் தலைமையில் ஆட்சிமொழி ஆணையம் அமைக்கப்பட்டது. 1963இல் ஆட்சி மொழிச் சட்டம் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டது. பதினைந்து ஆண்டுகள் கழிந்த பின்னர் ஆங்கிலத்தை இணைப்பு மொழியாக (Associate language) பயன்படுத்துவது ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது குறித்து அப்போதைய பிரதம மந்திரி ஜவஹர்லால் நேரு ஆங்கிலம் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்தார். 1967இல் ஆட்சி மொழிச் சட்டம் திருத்தப்பட்டு, ஆங்கிலம் பதினைந்து ஆண்டுகள் கழிந்த பின்னரும் பயன்படுத்தப்பட வழி கோலுகிறது.

(ஆ) வட்டார மொழிகள்

உறுப்புகள் 346 மற்றும் 347 ஆகியவைகளுக்கு உட்பட்டு, ஒரு மாநிலமானது மாநிலத்தின் ஆட்சி மொழியாக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளைப் பயன்படுத்தலாம் அல்லது இந்தியை ஆட்சி மொழியாகப் பயன்படுத்தலாம் என உறுப்பு 345 கூறுகிறது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்கள் அத்தகைய மாநிலங்களின் தொடர்பு மொழியாகப் பயன்படுத்த ஒப்புக் கொண்டால், அதற்காக அம்மொழியைப் பயன்படுத்தலாம். ஒரு மாநிலத்தின் மக்கள் தொகையில் குறிப்பிட்ட அளவிலான வீதத்தில் இருப்பவர் தாங்கள் பேசும் மொழியை, அரசு மொழியாக ஏற்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்தால் அதற்குக் குடியரசுத் தலைவர் மனநிறைவு கொண்டால், அம்மொழியையும் ஆட்சி மொழியாக ஏற்கப்பட வேண்டும் எனக் கட்டளை இடுவார் (உறுப்பு 347).

(இ) உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் பயன்படுத்தப்படும் மொழி

உறுப்பு 348, உச்சநீதிமன்றத்திலும் உயர்நீதிமன்றங்களிலும் அனைத்து நடவடிக்கைகளிலும், ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் எனக் கூறுகிறது. எனினும் உயர்நீதிமன்றத்தில் இந்தியை அல்லது அம்மாநிலத்தில் ஆட்சி மொழியாக உள்ள மொழியைப் பயன்படுத்த ஆளுநர், குடியரசுத் தலைவரின் முன் ஒப்புதலுடன் அதிகாரமளிக்கலாம். எனினும் தீர்ப்புரைகள், தீர்ப்பாணைகள், உத்தரவுகள் ஆங்கிலத்தில் தான் இருத்தல் வேண்டும் (உறுப்பு 348(2)). இந்தியா முழுவதும் ஒரே சீரான நிர்வாகத்தை உறுதிப்படுத்த ஆங்கிலம் நீதிமன்ற மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. மதுவியாயி எதிர் வேத மூர்த்தி (AIR 1970 SC 564) என்ற வழக்கில் உச்சநீதிமன்றத்தில் ஓர் ஆட்கொணர்விக்கும் நீதிப் பேராணையின் வாதத்தின் போது அதில் ஒரு குறிக்கீடுபவரில் (interveners) ஒருவர் இந்தியில் தாமே விவாதிக்க அனுமதிக்க கோரினார். தன்னால் அதைப் புரிந்து கொள்ள முடியாது என்று கூறி எதிர்தரப்பு வழக்குரைஞர் எதிர்ப்புத் தெரிவித்தார். பின்னர் உச்சநீதிமன்றம் அவருக்கு மூன்று மாற்று விருப்புரிமையை அளித்தது. (i) குறுக்கீடுபவர் ஆங்கிலத்தில் வாதிலாம்; அல்லது (ii) அவர் தன்னுடைய வழக்குரைஞரை வாதாட அனுமதிக்கலாம்; அல்லது (iii) ஆங்கிலத்தில் எழுத்து வடிவிலான வாதத்தைச் சமர்ப்பிக்கலாம். குறுக்கீடுபவர் இந்த யோசனைகளை ஏற்கவில்லை. அப்போது உச்சநீதிமன்றம் ஆங்கிலம் தான் நீதிமன்ற மொழி என்று வலியுறுத்தி அவரது வேண்டுகோளைத் தள்ளுபடி செய்து விட்டது.

(ஈ) சிறப்புக் கட்டளைகள்

உறுப்புகள் 350, 350A, 350B மற்றும் 351 ஆகியவை மொழியைப் பற்றிய சில சிறப்புக் கட்டளைகள் பற்றிக் கூறுகின்றன. முதலாவதாக மைய அரசரிடமோ அல்லது மாநில அரசரிடமோ அல்லது அதன் அலுவலரிடமோ தனது குறையைத் தீர்ப்புதற்கான வேண்டுகோளை யூனியனில் அல்லது மாநிலத்தில் பயன்படுத்தப்படும் மொழியில் சமர்ப்பிக்க ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு என உறுப்பு 350 விளம்புகிறது. அடுத்தது தமது தாய்மொழியில் கல்வி பயில்வது குறித்தது. இது உறுப்பு 350 இல் கூறப்பட்டுள்ளது. மொழி வழியிலான சிறுபான்மை வகுப்பினரைச் சார்ந்தவரின் குழந்தைகளுக்குக் கல்வியின் தொடக்க

நிலையில் (primary stage) அவர்களது தாய் மொழியில் பயில ஒவ்வொரு மாநில அரசும் முயற்சிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. ஜெனரல் செக்ரட்டரி, லிங்குவிஸ்டிக் மைனாரிட்டிஸ் புரொடக்ஷன் கமிட்டி எதிர் கர்நாடக மாநிலம் (AIR 1989 Kant 226) என்ற வழக்கில், மொழி வழியிலான சிறுபான்மையர் வகுப்பினைச் சார்ந்தவரால் தொடங்கப்பட்ட தொடக்கப்பள்ளியின் முதல் ஆண்டில் மொழி வழியிலான சிறுபான்மை வகுப்பைச் சார்ந்த குழந்தைகளுக்குக் கன்னடம் பயிலக் கட்டாயமாக்கும் அரசு ஆணை, அரசமைப்புக்கு முரணானது என்று கூறப்பட்டுள்ளது.

அடுத்ததாக உறுப்பு 350, மொழி வழியிலான சிறுபான்மையோருக்காக ஒரு சிறப்பு அலுவலரைக் குடியரசுத் தலைவர் நியமிக்க வழிவகை செய்துள்ளது. இறுதியாக இந்தி மொழியை மேம்படுத்துவது யூனியனின் கடமை என உறுப்பு 351 அறிவிக்கிறது. கலப்புச் கலாச்சாரம் நிறைந்த இந்தியாவில் இந்தி மொழியை மேம்படுத்துவது யூனியனின் கடமை என உறுப்பு 351 அறிவிக்கிறது. கலப்பு கலாச்சாரம் நிறைந்த இந்தியாவில் இந்தி ஒரு தொடர்பு மொழியாகப் பயன்படுத்த அம்மொழியை மேம்படுத்தும் கட்டுப்பாடு யூனியனுக்கு இந்த உறுப்புக் கட்டாயப்படுத்துகிறது. இந்த உறுப்பின் காரணமாகத் தான் ஆர்.ஆர்.தளவாய் எதிர் தமிழ்நாடு மாநிலம் (AIR 1976 SC 1559) என்ற வழக்கில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவருக்கு ஓய்வூதியம் வழங்கும் தமிழ்நாடு அரசின் திட்டம் உச்சநீதிமன்றத்தில் ஏற்கப்படவில்லை. இத்திட்டம் உறுப்பு 351இக்கு முரணானது என்றும், உறுப்பு 351 இந்தியைப் பரப்புவதை மேம்படுத்த கடமையை யூனியன் மீது விதித்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

எட்டாம் அட்டவணையில் ஏற்கப்பட்டுள்ள மொழிகள்

அரசமைப்பின் எட்டாம் அட்டவணையில் கீழ்க்கண்ட மொழிகள் ஏற்கப்பட்டுள்ளன. 2004ஆம் ஆண்டின் அரசமைப்பு (தொன்னூற்று இரண்டாம்) திருத்தச் சட்டத்தின் வாயிலாக போடோ, டோக்ரி, மைதிலி மற்றும் சந்தாலி ஆகிய மொழிகள் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளன.

| | |
|--------------|-----------------|
| 1. அசமி | 12. மணிப்பூரி |
| 2. பெங்காலி | 13. மராத்தி |
| 3. போடோ | 14. நேபாளி |
| 4. டோக்ரி | 15. ஒரியா |
| 5. குஜராத்தி | 16. பஞ்சாபி |
| 6. இந்தி | 17. சமஸ்கிருதம் |
| 7. கன்னடம் | 18. சந்தாலி |
| 8. காஷ்மீரி | 19. சிந்தி |
| 9. கொங்கணி | 20. தமிழ் |
| 10. மைதிலி | 21. தெலுங்கு |
| 11. மலையாளம் | 22. உருது |

வினாக்கள்

1. யூனியனின் ஆட்சி மொழி பற்றி சிறுகுறிப்பு வரைக.
2. நீதிமன்றங்களில் பயன்படுத்தப்படும் மொழிகள் யாவை.
3. 3ஆம் அட்டவணை பற்றி சிறுகுறிப்பு வரைக.

